

Page No.
DEPOSITION OF WITNESS
(Chapter X X I I I Code of Criminal Procedure)

**IN THE COURT OF DISTRICT MUNSIF -
CUM JUDICIAL MAGISTRATE
THIRUPPUVANAM**

Calender Case :
Miscellaneous : Case No: CC. No.16/2019
Preliminary Register :
Sessions :
Deposition of Witness for : Prosecution : PW5
Defendant :
Court :

Name : துரைசிங்கம்
Father' s Name :
Village :
Taluk :
Caste :
Calling :
Religion :
Age :

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 on the day of

19.11.2025 CC No.16/2019 அ.சா.5 துரைசிங்கம்

7,8, 15 எதிரிகள் ஆஜர் இல்லை. 355 BNSS Petition Filed and Allowed. 2, 3, 5, 6, 9, 11, 12 எதிரிகள் ஆஜர், அரசு தரப்பு எதிரி தரப்பு வழக்கறிஞர் ஆஜர்.

முதல் விசாரணை:

நான் திருப்புவனம் லாடனேந்தலில் வசித்து, திருப்புவனம் புதுநர் குருப் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து, ஓய்வு பெற்றுவிட்டேன். சாட்சி முருகேசனைத் தெரியும். அவர் சம்பவ சமயம் திருப்புவனம் புதுநர் கிராம நிர்வாக அலுவலராக வேலைப் பார்த்தார். என்னிடம் காட்டப்படும் பார்வை மகஜரில் உள்ள 2 வது கையொப்பம் என்னுடையது தான். அதில் முதலாவதாக கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கையொப்பம் செய்துள்ளார். கடந்த 1999 ம் வருடம் தேதி, மாதம் நினைவில் இல்லை. ஒரு வழக்கு சம்பந்தமாக நானும், கிராம நிர்வாக அலுவலர் முருகேசனும் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்றிருந்தோம். அங்கு போலீசார் மேற்சொன்ன பார்வை மகஜரில் என்னிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் சாட்சியாக கையொப்பம் வாங்கினார்கள். பார்வை மகஜரை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் படித்துப் பார்த்தார். போலீசார் ஒரு வழக்கில் பார்வை மகஜர் தயார் செய்திருப்பதற்காக எங்களிடம் கையொப்பம்

வாங்கினார்கள். மேற்படி வழக்கு குறித்த சங்கதிகள் எனக்கு நினைவில் இல்லை. இது சம்பந்தமாக போலீசார் என்னை விசாரித்தார்கள்.

(அரசு தரப்பில் சாட்சியை பகுதி பிறழ் சாட்சியாக அறிவித்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரப்பட்டது. அவ்வாறே சாட்சி பகுதி பிறழ் சாட்சியென அறிவிக்கப்பட்டு அரசு தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.)

அரசு தரப்பில் குறுக்கு விசாரணை:

கடந்த 07.05.1999 ம் வருடம் மதியம் 01.00 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையம் அருகே தெற்கே மதுரை - ராமேஷ்வரம் ரோட்டின் ஓரத்தில் வைத்து இவ்வழக்கு சம்பவ இடத்தை திருப்புவனம் காவல் ஆய்வாளர் என் முன்னிலையிலும் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் என்பவர் முன்னிலையிலும் பார்வையிட்டு மாதிரி வரைபடம், பார்வை மகஜர் தயார் செய்தார் என்றால் ஞாபகமில்லை. அதற்கு சாட்சியாக பார்வை மகஜரில் சம்பவ இடத்தில் வைத்து நானும், கிராம நிர்வாக அலுவலரும் கையொப்பம் செய்தோம் என்றால் காவல் நிலையத்தில் வைத்து கையொப்பம் செய்தோம். எனது போலீசார் விசாரணையில் சொல்லியுள்ள சங்கதிகள் உண்மை என்றும், தற்போது எதிரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க உண்மையை மறைத்து சாட்சியமளிக்கிறேன் என்றால் சரியல்ல.

எதிரிகள் தரப்பு குறுக்கு விசாரணை:

நான் கையொப்பமிட்ட பார்வை மகஜரில் என்ன எழுதியிருந்தது என்ற விவரம் எனக்கு தெரியாது என்றால் சரிதான். எந்த வழக்கிற்கு கையொப்பம் செய்தேன் என்ற விவரம் எனக்கு தெரியாது என்றால் சரிதான்.

Taken down by me in open court readover/ interpreted to the witness in Tamil and acknowledged by him/ her to be correct.

District Munsif Cum Judicial Magistrate,
Thiruppuvanam.